

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة بتاريخ ٢٨/١/٢٠٢٢ الموافق ٢٥ جمادى الآخرة ١٤٤٣ هـ

بِرُّ الْوَالِدَيْنِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ، فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْقَدِيرِ الْقَائِلِ فِي مُحْكَمِ كِتَابِهِ ﴿وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبُلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا آفٌ وَلَا تَنْهَرَهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا ﴿٢٣﴾ وَأَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ أَرْحَمُهُمَا كَمَا رَبَّبَانِي صَغِيرًا ﴿٢٤﴾﴾

Esclaves de Dieu, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de Dieu, العَلِيُّ الْقَدِيرِ *Al-^Aliyy, Al-Qadir*, Celui Qui dit dans un verset explicite de Son Livre: ce qui signifie : « **Allah ordonne que vous n'adoriez que Lui et que vous soyez bienfaisants envers vos parents ; s'ils atteignent la vieillesse chez toi, l'un des deux ou tous les deux, ne leur dis pas « ouff »², ne leur dis pas des paroles rudes et adresse-leur de bonnes paroles. Par miséricorde, fais preuve d'humilité envers eux et dis : Seigneur, accorde-leur Ta miséricorde, tout comme ils m'ont élevé lorsque j'étais petit. »**

إِخْوَتِي فِي اللَّهِ لَقَدْ أَمَرَ اللَّهُ تَعَالَى عِبَادَهُ فِي كِتَابِهِ الْعَزِيزِ أَمْرًا مَقْطُوعًا بِهِ بِأَنْ لَا يَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَأَمَرَ بِالْإِحْسَانِ لِلْوَالِدَيْنِ، وَيَكُونُ الْإِحْسَانُ إِلَيْهِمَا بِرَّهُمَا وَإِكْرَامِهِمَا حَتَّى قَالَ ابْنُ عَبَّاسٍ

^١ سُورَةُ الْإِسْرَاءِ.

² Ce qui est mentionné en arabe c'est le mot « أف » que l'on prononce « ouff » et qui exprime le mécontentement et la contrariété. Le mot « ouff » ci-dessus est donc la translittération du mot arabe « أف » et non pas l'interjection qui exprime le soulagement.

رَضِيَ اللَّهُ عَنْهُمَا "لَا تَنْفُضُ ثَوْبَكَ فَيُصِيبُهُمَا الْعُبَارُ" اه وَيُسْنُ طَاعَتُهُمَا فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي مَعْصِيَةِ اللَّهِ تَعَالَى، بَلْ فِي الْمَكْرُوهَاتِ مَطْلُوبَةٌ فَتَكُونُ رِفْعَةً دَرَجَةٍ عِنْدَ اللَّهِ

Mes chers frères [que j'aime] par recherche de l'agrément de Dieu, Dieu تعالى a ordonné d'un ordre catégorique à Ses esclaves, dans Son Livre honoré, de n'adorer que Lui et d'agir avec bienfaisance envers les parents. La bienfaisance envers les parents consiste à leur prodiguer le bien et à les honorer, au point que *Ibnou ^Abbas*, que Dieu l'agrée lui et son père, a dit : « *Ne secoue pas tes vêtements en leur présence, de crainte que la poussière ne les atteigne.* » Il est recommandé de leur obéir en toute chose, mis à part la désobéissance à Dieu تعالى. Même pour les choses déconseillées selon la *chari^ah*, cela est demandé. Et ce sera une élévation en degrés selon le jugement de Dieu.

فَإِذَا أَمَرَ أَحَدُ الْوَالِدَيْنِ وَلَدَهُ بِفِعْلٍ مُبَاحٍ أَوْ تَرْكِهِ سُنَّ لَهُ أَنْ يُطِيعَهُ فِي ذَلِكَ الْأَمْرِ إِلَّا إِنْ كَانَ يَعْتَمُّ قَلْبُ الْوَالِدِ أَوْ الْوَالِدَةِ إِنْ خَالَفَهُمَا وَيَشْتَدُّ ضَيْقُهُ فَعِنْدَئِذٍ يَصِيرُ وَاجِبًا عَلَيْهِ أَنْ يُطِيعَهُمَا فِي ذَلِكَ فَقَدْ رَوَى الْحَاكِمُ وَالطَّبْرَانِيُّ وَالْبَيْهَقِيُّ فِي شُعْبِهِ مَرْفُوعًا "رِضَا اللَّهِ فِي رِضَا الْوَالِدَيْنِ وَسَخَطُهُ فِي سَخَطِهِمَا" اه وجاء في الحديث الصحيح مما يوضح عظم درجة برِّ الوالدين ما رواه الحاكم عن رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ "أَعْظَمُ النَّاسِ حَقًّا عَلَى الْمَرْأَةِ زَوْجُهَا وَأَعْظَمُ النَّاسِ حَقًّا عَلَى الرَّجُلِ أُمُّهُ" اه.

Si l'un des deux parents a ordonné à l'un de ses enfants de faire ou de délaisser quelque chose qui est simplement autorisé, il lui est recommandé de lui obéir en cela. Mais si cela chagrinerait le cœur du père ou de la mère que l'enfant leur désobéisse, et en ressentait une grande gêne, alors à ce moment-là, ce serait un devoir de leur obéir.

Al-Hakim, *At-Tabaraniyy*, et *Al-Bayhaqiyy* dans son livre *Chou^abou l-'Iman*, ont rapporté, avec une chaîne de transmission remontant jusqu'au Prophète صلى الله عليه وسلم cette parole qui signifie : « **L'agrément de Dieu se gagne en gagnant la satisfaction des parents, et le châtimement de Dieu est mérité pour celui qui agit mal envers eux.** »

Il est parvenu dans le *hadith sahih* ce qui éclaircit encore davantage l'éminence du degré de la bienfaisance envers les parents, à savoir ce qu'a rapporté *Al-Hakim* du Messager de Dieu صلى الله عليه وسلم ce qui signifie : « **La personne qui a le plus grand droit sur la femme, c'est son époux ; et la personne qui a le plus grand droit sur l'homme, c'est sa mère.** »

وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبْرُ؟ قَالَ "أُمَّكَ" قُلْتُ ثُمَّ مَنْ؟ قَالَ "أُمَّكَ" قُلْتُ ثُمَّ مَنْ؟ قَالَ "أَبَاكَ ثُمَّ الْأَقْرَبَ فَلِأَقْرَبٍ" اهـ أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَحَسَنَهُ. فَيَفْهَمُ مِنْ هَذَا الْحَدِيثِ تَفْدِيمُ الْأُمِّ عَلَى الْأَبِ فِي الْبِرِّ. وَإِنَّمَا خَصَّ الشَّرْعُ الْأُمَّ بِهَذَا لِعِنَائِهَا وَشَفَقَتِهَا مَعَ مَا تُقَاسِيهِ مِنْ حَمْلِ وَطَلْقِ وَوِلَادَةِ وَرِضَاعَةِ وَسَهْرِ لَيْلٍ. وَقَدْ رَأَى عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا رَجُلًا يَحْمِلُ أُمَّهُ عَلَى ظَهْرِهِ وَهُوَ يَطُوفُ بِهَا حَوْلَ الْكَعْبَةِ فَقَالَ "يَا ابْنَ عُمَرَ أَتَرَانِي وَقَفَيْتُهَا حَقَّهَا" قَالَ "وَلَا بِطَلْقَةٍ وَاحِدَةٍ مِنْ طَلْقَاتِهَا وَلَكِنْ قَدْ أَحْسَنْتَ وَاللَّهِ يُثِيبُكَ عَلَى الْقَلِيلِ كَثِيرًا" اهـ

Bahz Ibnou Hakim rapporte de son père que son grand-père, que Dieu les agrée tous, a dit :

« J'ai demandé au Messager de Dieu صلى الله عليه وسلم envers qui j'agis avec bienfaisance,

Il a répondu : "أُمَّكَ" ('oummak !)' ce qui signifie : « **ta mère !** »

Je lui ai dit : " Qui d'autre après ? "

Il a répondu : "أُمَّكَ" ('oummak !)' ce qui signifie : « **ta mère !** »

Je lui ai dit : " Qui donc après ? "

Il a répondu : "أُمَّكَ" ('oummak !)' ce qui signifie : « **ta mère !** »

Je lui ai dit : " Qui donc après ? "

Il a répondu : "أَبَاكَ ثُمَّ الْأَقْرَبَ فَلِأَقْرَبٍ" ('abaka thoumma l-'agraba fal'agrab !)' ce qui signifie :

« **Ton père, puis le plus proche parent après lui, puis le plus proche !** » Cela a été rapporté par *Abou Dawoud* et *At-Tirmidhiyy* qui l'a jugé *haçan*.

On comprend de ce *hadith* la priorité de la mère par rapport au père concernant le fait d'agir avec bienfaisance. Et la Voie révélée n'a accordé cette spécificité à la mère qu'en raison de tous les efforts qu'elle a déployés pour pallier les difficultés et en raison de sa tendresse compatissante, compte tenu de ce qu'elle a supporté comme douleurs pendant la grossesse, lors de l'accouchement, et comme fatigue durant l'allaitement et les veilles la nuit. *Abdou l-Lah Ibnou Oumar*, que Dieu les agrée tous les deux, avait vu un homme qui portait sa mère sur le dos tout en faisant les tours autour de la *Ka'bah*, et qui lui a dit : « Ô fils de *Oumar*, crois-tu que je me serai acquitté du droit qu'elle a sur moi après ce que je fais ? »

Il avait répondu : « Ce que tu fais ne vaut pas même une seule des contractions de l'accouchement. Mais tu as agi en bien envers elle, et Dieu te rétribuera, pour le peu que tu fais, par beaucoup de récompenses. »

إِخْوَةَ الْإِيمَانِ إِنَّ مِنَ الْقِصَصِ الَّتِي تَدُلُّ عَلَى عَظِيمِ بَرِّ الْأُمِّ أَيْضًا أَنَّ رَجُلًا مِنَ الصَّالِحِينَ يُعْرِفُ بِلَالِ الْخَوَاصِّ قَالَ كُنْتُ فِي تَيْبِ بَنِي إِسْرَائِيلَ (وَهِيَ بَرِّيَّةٌ قَاحِلَةٌ سُمِّيَتْ تَيْبَ بَنِي إِسْرَائِيلَ لِأَنَّ قَوْمَ مُوسَى لَمَّا خَالَفُوهُ ظَلُّوا أَرْبَعِينَ سَنَةً يَتِيهُونَ فِيهَا) قَالَ فَوَجَدْتُ رَجُلًا يُمَاشِينِي فَأَلْهَمْتُ أَنَّهُ الْخَضِرُ ثُمَّ قَالَ سَأَلْتُهُ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فَقَالَ: هُوَ إِمَامُ الْأَئِمَّةِ ثُمَّ سَأَلْتُهُ عَنِ الشَّافِعِيِّ فَقَالَ هُوَ مِنَ الْأَوْتَادِ قَالَ ثُمَّ سَأَلْتُهُ عَنْ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ فَقَالَ هُوَ صِدِّيقٌ فَسَأَلْتُهُ عَنْ بَشْرِ الْحَافِيِّ قَالَ ذَلِكَ لَمْ يَخْلُفْ مِثْلَهُ بَعْدَهُ. قَالَ فَقُلْتُ لَهُ أَسَأَلُكَ بِحَقِّ الْحَقِّ (أَيِّ بِحَقِّ اللَّهِ) مَنْ أَنْتَ، فَقَالَ الْخَضِرُ، ثُمَّ قَالَ فَقُلْتُ لَهُ مَا هِيَ الْوَسِيلَةُ الَّتِي رَأَيْتُكَ بِهَا قَالَ بِبِرِّكَ لِأُمِّكَ أَهْ أَيُّ أَنَّ الْفَضِيلَةَ الَّتِي جَعَلْتَهُ أَهْلًا لِرُؤْيَا الْخَضِرِ هِيَ كَوْنُهُ بَارًّا بِأُمِّهِ.

Mes frères de foi, il y a des récits qui montrent l'éminence d'être bienfaisant envers la mère, parmi lesquels l'histoire d'un vertueux, connu sous le nom de *Bilal Al-Khawwass*, qui a dit : « Je me trouvais un jour dans la région désertique surnommée *Tih bani Isra'il*³. J'ai suivi un homme qui marchait à mes côtés et j'ai eu l'inspiration qu'il s'agissait de *Al-Khadir*. Je l'ai interrogé au sujet de *Malik Ibnou 'Anas*. Il a répondu : " C'est l'Imam des Imams ! " Puis, je l'ai interrogé au sujet de *Ach-Chafi'iy*, il a dit : " Il fait partie des 'Awtad⁴ ! " Ensuite, je l'ai interrogé au sujet de *Ahmad Ibnou Hanbal*, il a répondu : " C'est un *siddiq*⁵ ! ». Je l'ai interrogé ensuite au sujet de *Bichr Al-Hafi*, il a répondu : " Il ne viendra personne après lui qui soit comme lui ! " Je lui ai dit : " Par Dieu, qui es-tu ? " Il a répondu : " *Al-Khadir*. " Je lui ai demandé la raison pour laquelle j'avais pu le voir et il a répondu : " Parce que tu es bienfaisant envers ta mère ! " C'est-à-dire que si *Bilal Al-Khawwass* a mérité de voir *Al-Khadir*, c'est parce qu'il agissait avec bienfaisance envers sa mère.

أَخِي الْمُسْلِمُ لَقَدْ نَهَى اللَّهُ تَعَالَى عِبَادَهُ فِي هَذِهِ الْآيَةِ بِقَوْلِهِ ﴿فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ﴾ عَنْ قَوْلِ "أَفٍّ" لِلْوَالِدَيْنِ لِمَا فِيهِ مِنَ الْإِيذَاءِ لَهُمَا فَلَوْ طَلَبْنَا مِنْهُ شَيْئًا لِيَفْعَلَهُ مَثَلًا فَقَالَ لَهُمَا أُفٍّ فَقَدْ وَقَعَ فِي

³ Il s'agit de l'endroit où les gens du peuple de موسى *Mouça* ont erré pendant 40 ans, lorsqu'ils lui ont désobéi.

⁴ - *Al-'awtad*, pluriel de *watad* ; c'est un degré très élevé dans la sainteté.

⁵ Il s'agit d'un rang élevé dans la sainteté. Mais ce terme est cité aussi dans le قرآن *Qur'an* pour désigner le Prophète يوسف *Youçouf*.

كَبِيرَةً، فَانظُرُوا مَعِيَ إِخْوَةَ الْإِيمَانِ إِلَى عَظِيمِ حَقِّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدَيْهِمَا فَإِنَّهُ يَقُولُ أَفٍّ لَّهُمَا
يَكُونُ عَاصِيًا لِلَّهِ مُسْتَحِقًّا لِلْعِقَابِ فِي الدُّنْيَا قَبْلَ الْآخِرَةِ

Mes frères musulmans, dans ce verset qui signifie : « **Ne leur dis pas 'ouff !** », Dieu interdit à Ses esclaves de dire « 'ouff » à leurs parents. Et ce, en raison de la nuisance que cela comporte. De sorte que s'ils demandent à leur enfant de faire quelque chose et qu'il leur dit : « 'ouff ! », de ce simple fait, il tombe dans un grand péché. Mes frères de foi, regardez avec moi l'éminence du droit qu'ont les parents sur leur enfant ! En effet, par le simple fait qu'il leur dise : « 'ouff ! », il désobéit à Dieu, et il mérite le châtement dans le bas monde avant celui de l'au-delà.

فَقَدْ رَوَى الْحَاكِمُ بِإِسْنَادٍ صَحِيحٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "كُلُّ الذُّنُوبِ يُؤَخَّرُ
اللَّهُ مِنْهَا مَا شَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلَّا عُقُوقَ الْوَالِدَيْنِ فَإِنَّهُ يُعَجَّلُ لِصَاحِبِهِ" اهـ وَأَمَّا امْتِنَاعُهُ فَقَطَّ
مِنْ غَيْرِ قَوْلِ أَفٍّ فَإِنْ كَانَ يَغْتَمُّ قَلْبُهُمَا بِذَلِكَ كَانَ مَعْصِيَةً وَإِلَّا فَلَا.

En effet, *Al-Hakim* a rapporté avec une chaîne de transmission *sahih* que le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit ce qui signifie : « **Dieu retarde la punition de tous les péchés, pour qui Il veut, jusqu'au jour du Jugement, sauf le ^ouquouq envers les parents. Mal agir envers les parents fait encourir à celui qui le fait une punition rapide.** »

Quant au fait de s'abstenir de faire ce que les parents demandent, sans dire : « 'ouff ! », si cela chagrine ses parents, alors c'est un péché, sinon, ce n'est pas un péché.

وَفِي هَذِهِ الْآيَةِ الْعَظِيمَةِ الْآنْفَةِ الذِّكْرُ نَهَانَا اللَّهُ تَعَالَى عَنِ نَهْرِهِمَا فَقَالَ سُبْحَانَهُ ﴿وَلَا تَنْهَرُهُمَا﴾
أَيُّ لَا تَزْجُرُهُمَا عَمَّا يَتَعَاظِيَانِهِ مِمَّا يُزْعِجُكَ أَيُّ لَا تُكَلِّمُهُمَا بِطَرِيقَةٍ مُؤْذِيَةٍ تَجْرَحُهُمَا لِيَتْرُكَ
بَعْضَ الْأَشْيَاءِ غَيْرِ الْمُحَرَّمَاتِ الَّتِي يَفْعَلَانِهَا مِمَّا لَا تَمِيلُ إِلَيْهِ

Dans le verset éminent précédemment cité, Dieu nous interdit de les réprimander. Il dit ce qui signifie : « **Ne leur dis pas des paroles rudes** » Cela veut dire : ne leur parle pas d'une manière blessante pour qu'ils délaissent certaines choses qui ne sont pas interdites mais vers lesquelles tu ne penches pas.

بَلْ أَمَرْنَا اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى بِأَنْ نُحَسِّنَ لَهُمَا الْكَلَامَ فَقَالَ عَزَّ وَجَلَّ ﴿وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا ﴿٢٣﴾﴾
 أَي لَيْنًا لَطِيفًا مِنْ أَحْسَنِ مَا تَجِدُ فَاللَّهُ أَمَرَنَا أَنْ نَسْتَعْمَلَ مَعَ الْوَالِدَيْنِ لَيْنَ الْخُلُقِ وَبَالِغَ سُبْحَانِهِ
 بِالتَّوَصُّيَةِ بِهِمَا وَالْأَمْرَ بِالْإِحْسَانِ إِلَيْهِمَا فَقَالَ ﴿وَأَخْفِضْ لَهُمَا جَنَاحَ الدَّلِّ مِنَ الرَّحْمَةِ﴾ أَي أَلِنْ
 لَهُمَا جَانِبَكَ مُتَدَلِّلًا لَهُمَا مِنْ فَرْطِ رَحْمَتِكَ إِيَّاهُمَا وَعَظْفِكَ عَلَيْهِمَا وَلِكِبْرِهِمَا وَافْتِقَارِهِمَا الْيَوْمَ
 إِلَى مَنْ كَانَ أَفْقَرَ خَلَقَ اللَّهُ إِلَيْهِمَا بِالْأَمْسِ.

Dieu تبارك وتعالى nous a plutôt ordonné de leur adresser de belles paroles. Il a dit ce qui signifie :
 « **et adresse-leur de bonnes paroles.** » c'est-à-dire : dis leur plutôt des paroles douces,
 tendres, les meilleures que tu puisses trouver ! Dieu nous a ordonné d'adopter un
 comportement doux envers nos parents et Il nous l'a fortement recommandé. Il nous a
 ordonné la bienfaisance avec eux. Dieu تعالى dit ce qui signifie : « **Par miséricorde, fais
 preuve d'humilité envers eux** » c'est-à-dire : sois doux et humble envers tes parents, par
 miséricorde envers eux, et pour le fait qu'ils ont atteint un âge avancé et qu'ils se retrouvent
 avoir besoin de celui qui, de toutes les créatures de Dieu, était celui qui avait le plus besoin
 d'eux auparavant.

وَاعْلَمْ أَخِي الْمُسْلِمُ أَنَّ مِنْ بِرِّ الْوَالِدَيْنِ أَنْ يَبْرَّ الشَّخْصُ مَنْ كَانَ أَبُوهُ يُحِبُّهُ بَعْدَ وَفَاةِ أَبِيهِ بِالزِّيَارَةِ
 وَالْإِحْسَانِ كَذَلِكَ مَنْ كَانَتْ تُحِبُّهُ أُمُّهُ بَعْدَ وَفَاتِهَا بِأَنْ يَصِلَهُمْ وَيُحَسِّنَ إِلَيْهِمْ وَيَزُورَهُمْ فَقَدْ رَوَى
 مُسْلِمٌ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "إِنَّ مِنْ أَبْرِّ الْبِرِّ أَنْ يَبْرَّ الرَّجُلُ أَهْلَ وَدِّ أَبِيهِ بَعْدَ
 أَنْ يُؤَلِّي" اه أَي بَعْدَ مَوْتِهِ.

Mon frère musulman, sache que cela relève de la bienfaisance envers les parents, d'agir en
 bien envers ceux que son père aimait de son vivant, en leur rendant visite et en leur
 prodiguant le bien. Il en est de même pour ceux que sa mère aimait de son vivant. On établit
 alors des relations avec eux en leur rendant visite et en agissant avec bienfaisance avec eux.

Le Messager de Dieu صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ a dit dans le *hadith* rapporté par Mouslim ce qui
 signifie : « **Parmi les plus grandes bienfaisances, il y a qu'un homme agisse avec
 bienfaisance avec les amis de son père, après sa mort.** »

وَمِنْ بِرِّ الْوَالِدَيْنِ زِيَارَتُهُمَا بَعْدَ مَوْتِهِمَا وَقَدْ أَمَرْنَا اللَّهَ تَعَالَى بِأَنْ نَسْأَلَ لَهُمُ الرَّحْمَةَ حَيْثُ قَالَ
 ﴿وَقُلْ رَبِّ أَرْحَمُهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ﴿٢٤﴾﴾ أَي مِثْلَ رَحْمَتِهِمَا إِيَّايَ فِي صِغَرِي حَتَّى رَبَّيَانِي. فَقَدْ

أَوْصَانَا رَبُّ الْعِزَّةِ أَنْ لَا نَكْتَفِي بِرَحْمَتِنَا نَحْنُ لِوَالِدِينَا الرَّحْمَةَ الَّتِي لَا بَقَاءَ لَهَا بَلْ أَنْ نَدْعُو اللَّهَ تَعَالَى الرَّحِيمَ الْكَرِيمَ بِأَنْ يَرْحَمَهُمَا الرَّحْمَةَ الْبَاقِيَّةَ وَأَنْ يَجْعَلَ اللَّهُ ذَاكَ جَزَاءً لِرَحْمَتَيْهِمَا عَلَيْنَا فِي صِغَرِنَا وَتَرْبِيَّتِهِمَا لَنَا. وَالِدُعَاءِ مُخْتَصَّ بِالْأَبْوَيْنِ الْمُسْلِمِينَ لَا الَّذِينَ مَاتَا عَلَى غَيْرِ الْإِسْلَامِ كَمَا هُوَ ظَاهِرٌ.

Parmi les bienfaits envers les parents, il y a aussi le fait de leur rendre visite après leur mort. Ainsi, Dieu تعالى nous a ordonné d'invoquer en leur faveur la miséricorde puisqu'Il dit ce qui signifie : « **Et dis : "Ô Seigneur, fais-leur miséricorde tout comme ils se sont occupés de moi quand j'étais petit"** », c'est-à-dire tout comme ils ont été miséricordieux envers moi en m'élevant quand j'étais petit.

Notre Seigneur nous a recommandé de ne pas nous suffire d'agir avec miséricorde envers les parents, avec notre miséricorde qui n'est pas éternelle, mais d'invoquer Dieu تعالى, Lui Qui est miséricordieux et Qui accorde avec largesse, pour qu'Il leur fasse miséricorde de la miséricorde qui demeurera sans fin, et qu'Il leur accorde une bonne rétribution pour avoir agi avec bienfaisance envers nous dans notre enfance et de nous avoir élevés. L'invocation est réservée aux parents musulmans, et non à ceux qui sont morts sur autre chose que l'Islam, comme cela est bien clair.

فَبَعْدَ مَا ذُكِرَ مِنْ فَضْلِ بِرِّ الْوَالِدَيْنِ - إِخْوَةَ الْإِيمَانِ - أَيُّ عَاقِلٍ يَعْدِلُ عَنْ بَرِّهِمْ إِلَى عُقُوبِهِمْ؟! فَإِنْ وَجَدْتَ مِنْ نَفْسِكَ خَيْرًا وَحِرْصًا عَلَى أَنْ تَبَرَ وَالِدَيْكَ وَتُطِيعَهُمَا مَرْضَاةَ اللَّهِ تَعَالَى فَاحْمَدِ اللَّهَ وَاثْبُتْ عَلَيْهِ وَازْدَدْ مِنْهُ وَإِنْ وَجَدْتَ غَيْرَ ذَلِكَ فَاتَّقِ اللَّهَ وَأَصْلِحْ مِنْ حَالِكَ قَبْلَ فَوَاتِ الْأَوَانِ وَقَبْلَ أَنْ تَنْدَمَ عِنْدَمَا لَا يَنْفَعُ النَّدَمُ.

Mes frères de foi, après tout ce qui a été cité au sujet de la bienfaisance envers les parents, quelle personne censée ira s'en détourner ?! Si tu trouves dans ton âme un bien et une insistance pour agir en bien envers tes parents, pour leur obéir par recherche de l'agrément de Dieu تعالى, alors remercie Dieu et persévère sur cela, et demande que cela augmente. En revanche, si tu trouves en toi autre chose que cela, alors fais preuve de piété à l'égard de Dieu et corrige ton état avant qu'il ne soit trop tard ; avant que tu n'aies à regretter, au Jour où le regret ne sera d'aucune utilité.

Ô Dieu, améliore nos états, accorde-nous d'être de ceux qui finissent leur vie en faisant les actes de vertu et d'être au nombre de ceux qui réussiront dans l'au-delà, ô Seigneur des mondes !

Après avoir tenu mes propos, je demande que Dieu me pardonne ainsi qu'à vous-mêmes.

اللَّهُمَّ حَسِّنْ أَحْوَالَنَا وَاخْتِمِ بِالصَّالِحَاتِ أَعْمَالَنَا وَاجْعَلْنَا مِنَ الْفَائِزِينَ الْغَانِمِينَ فِي الْآخِرَةِ يَا رَبَّ الْعَالَمِينَ. هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَيِّمَةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^٦ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^٧ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٢﴾^٧. اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْئُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رَوْعَاتِنَا وَكَفِنَا مَا

^٦ سورة الأحزاب.

^٧ سورة الحج.

أَهْمَنَا وَقَنَا شَرًّا مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ
اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ،
يَعْظُمُكُمْ لِعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ وَاشْكُرُوا لَهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرْ لَهُ يُغْفِرْ
لَكُمْ وَاتَّقُوهُ يُجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.